



ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ගැසට් පත්‍රය

අති විශේෂ

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை அதிவிசேஷமானது

අංක 2493/37 - 2026 ජුනි 18 වැනි ඉහළපත්තිය - 2026.06.18
2493/37 ஆம் இலக்கம் - 2026 ஆம் ஆண்டு யூன் மாதம் 18 ஆந் திகதி வியாழக்கிழமை

(අරසාங்கத்தின் அதிகாரத்துடன் பிரசுரிக்கப்பட்டது)

பகுதி I : தொகுதி (I) - பொது

அரசாங்க அறிவித்தல்கள்

2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க, வெளிநாட்டுச் செலாவணிச் சட்டம்

2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் 7 ஆம் பிரிவுடன் சேர்த்துவாசிக்கப்படும் 29 ஆம் பிரிவின் கீழ் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.

அநுர குமார திசாநாயக்க,
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்.

கொழும்பு,
2026, யூன் 18.

ஒழுங்குவிதிகள்

01.எடுத்துக்காட்டல்

இவ்வொழுங்குவிதிகள் 2026ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க, வெளிநாட்டுச் செலாவணி (குடியகல்வோர் மூலமான வெளிநாட்டிற்கான நிதிய மாற்றல்கள்) ஒழுங்குவிதிகள் என எடுத்துக்காட்டப்படலாம் என்பதுடன் 2026, யூன் 20 ஆந் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் செயற்படுதல் வேண்டும்.

2. காப்பு ஏற்பாடுகள்

- 2.1. 2021 பெப்புருவரி 03ஆம் திகதியிடப்பட்ட 2213/36 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட, சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்ட 2021ஆம் ஆண்டின் 3ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணி (குடியகல்வோரினால் நிதிகளின் பணவனுப்பல்) ஒழுங்குவிதிகள், அவற்றின் கீழ் செய்யப்பட்ட எதற்கும் பங்கமின்றி, இத்தால் இரத்துச் செய்யப்படுகின்றன.



2.2. வெளிமுக பணவனுப்பல்களை வரையறுத்து சட்டத்தின் 22ஆம் பிரிவின் கீழ் நிதி அமைச்சரினால் ஆக்கப்பட்ட ஏதேனும் கட்டளை, மேலே சொல்லப்பட்ட ஒழுங்குவிதிகள் இரத்துச்செய்யப்படுதல் மற்றும் இவ்வொழுங்குவிதிகளின் வழங்குதல் எதுஎவ்வாறிருப்பினும், அத்தகைய கட்டளையின் காலப்பகுதியில் நடைமுறையில் இருத்தல் வேண்டும்.

3. குடியகல்வோர் மூலமான வெளிநாட்டிற்கான நிதிய மாற்றல்கள்

3.1 இவ்வொழுங்குவிதிகளின் நோக்கத்துக்காக "குடியகல்பவர்" என்பது -

- 3.1.1. வேறொரு நாட்டில் நிரந்தர வதிவிட அந்தஸ்தைப் பெற்றுள்ள இலங்கையரொருவர்; அல்லது
- 3.1.2. வேறொரு நாட்டில் பிரசாவுரிமையைப் பெற்றுள்ள இலங்கையரொருவர்; அல்லது
- 3.1.3. அவரது தாய் அல்லது தகப்பன் இலங்கையில் பிறந்துள்ள, இரட்டைப் பிரசாவுரிமையைக் கொண்டிருக்கின்ற இலங்கைப் பிரசையொருவர்; அல்லது
- 3.1.4. இலங்கைப் பிரசையல்லாத ஒருவர் -
- அ. அவரது தாய் அல்லது தகப்பன் இலங்கையில் பிறந்துள்ள; அத்துடன்
- ஆ. அவரது பிறப்பு இலங்கையில் பதிவுசெய்யப்பட்டுள்ள

என்று பொருளாகுமென்பதுடன் 3.1.1, 3.1.2, 3.1.3 மற்றும் 3.1.4 என்னும் பந்திகளிற் குறிப்பீடுசெய்யப்பட்ட ஆட்களின் வகையினரின் கீழான பராயமடையாத பிள்ளைகளையும் உள்ளடக்கும்.

3.2. குடியகல்வோரினால் வெளிநாட்டிற்கான நிதியங்களை மாற்றல் செய்வதற்கான தகைமை

- 3.2.1. 18 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய எவரேனும் குடியகல்பவர் இவ்வொழுங்குவிதிகளில் குறித்துரைக்கப்பட்ட வரையறைகளுக்கு, நியதிகளுக்கு மற்றும் நிபந்தனைகளுக்குப்பட்டு இலங்கை ரூபாவினை வெளிநாட்டு நாணயத்திற்கு மாற்றுவதனை ஈடுபடுத்துகின்ற வெளிநாட்டிற்கான நிதிய மாற்றல்களை செயலுறுத்துவதற்கு தகைமையுடையவராகவிருத்தல் வேண்டும்.
- 3.2.2. புலம்பெயர் மாற்றல்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டுச்செல்லும் நேரத்தில் (ஆரம்பத்தில் அல்லது அதன்பின்னர்) அல்லது குடியகல்பவர் வெளிநாட்டில் வதிகின்ற வேளையில் மாத்திரம் செயலுறுத்தப்படலாம்.

3.3. குடியகல்வோரின் நிதிய மாற்றல்களுக்காக தகவுடைய நிதியங்களின் அனுமதிக்கப்பட்ட மூலங்கள்

- 3.3.1. இவ்வொழுங்குவிதிகளின் 3.4ஆம் பந்தியின் கீழ் குறித்துரைக்கப்பட்ட புலம்பெயர் கொடுப்பனவுக்கு உட்பட்டிராமல் பின்வரும் நிதியங்கள் குடியகல்வோர் மூலமாக வெளிநாட்டிற்கு மாற்றல் செய்யப்படலாம்.
- அ. தொழில் நன்மைகளும் ஓய்வூதிய நன்மைகளும் உள்ளடங்கலாக குடியகல்பவரின் நடப்பு வருமானம்.
- ஆ. குடியகல்பவரினால் சொந்தமாக வைத்திருந்த அல்லது மரபுரிமையாகப் பெறப்பட்ட அல்லது கொடையாகப் பெறப்பட்ட இலங்கையில் வங்கிக் கணக்குகளில் வைத்திருந்த வெளிநாட்டுச் செலாவணி.
- இ. சட்டத்தின் ஏற்பாடுகள் அல்லது நீக்கம் செய்யப்பட்ட 1953ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் குடியகல்பவருக்கு மரபுரிமையாகக் கிடைக்கப்பெற்றுள்ள அல்லது கொடையாகப் பெறப்பட்ட இலங்கைக்கு பணவனுப்பல் செய்யப்பட்ட நிதியங்களைப் பயன்படுத்தி வதிவற்றோரினால் இலங்கையில் மேற்கொள்ளப்படும் அனுமதிக்கப்பட்ட முதலீடுகளின் மூலதன வரும்படிகள்.
- 3.3.2. இவ்வொழுங்குவிதிகளின் 3.4ஆம் பந்தியின் கீழ் குறிப்பிடப்பட்ட புலம்பெயர் கொடுப்பனவுக்கு உட்பட்டு பின்வரும் நிதியங்கள் குடியகல்வோர் மூலமாக வெளிநாட்டிற்கு மாற்றல் செய்யப்படலாம்.
- அ. இவ்வொழுங்குவிதிகளின் 7ஆம் பந்தியின் கீழ் வழங்கப்பட்ட இலங்கையில் வைத்திருக்கப்படும் இலங்கை ரூபாக்கள் மற்றும் முதலீடுகளைப் பயன்படுத்தி குடியகல்பவரினால் பெற்றுக்கொள்ளப்பட்ட இலங்கையில் உள்ள ஏதேனும் சொத்திலிருந்து ஈட்டப்பட்ட மூலதன வரும்படிகள்.
- ஆ. மேலே 3.3.1ஆம் பந்தியின் ஆ) மற்றும் இ) இல் குறிப்பிடப்பட்ட சொத்துக்கள் தவிர்ந்த குடியகல்பவரினால் மரபுரிமையாகப் பெறப்பட்ட இலங்கையில் ஏதேனும் சொத்தின் மூலதன வரும்படிகள்.
- இ. மேலே 3.3.1ஆம் பந்தியின் ஆ) மற்றும் இ) இல் குறிப்பிடப்பட்ட கொடைகள் தவிர்ந்த கிட்டிய குடும்பவறுப்பினரொருவரிடமிருந்து குடியகல்பவருக்கு கொடையொன்றாகக் கிடைக்கப்பெற்ற சொத்துக்களின் மூலதன வரும்படிகள்.

5.1. குடியகல்பவரின் கொடுக்கல்வாங்கல் ரூபாக் கணக்குகளிலிருந்து வெளிமுக பணவனுப்பல்களை அல்லது மேலே 4.4ஆம் பந்தியின் கீழ் குடியகல்பவரின் உரிய கணக்குகளுக்கு நிதிய மாற்றல்களை மேற்கொள்ளும் நேரத்தில் பின்வரும் நிதிகள் தகவுடைய புலம்பெயர் கொடுப்பனவுகளிலிருந்து கழிக்கப்படுதல் வேண்டும்.

5.1.1. மேற்படி 3.4ஆம் பந்தியில் குறித்துரைக்கப்பட்ட தகவுடைய புலம்பெயர் கொடுப்பனவினைக் கோரும் சந்தர்ப்பத்தில், குடியகல்பவரொருவர் இலங்கையில் வதிவாளராக இருக்கின்ற வேளையில், சட்டத்தின் ஏற்பாடுகளின் மற்றும் நீக்கஞ்செய்யப்பட்ட 1953ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் இலங்கை ரூபாக்களை வெளிநாட்டு நாணயமாக மாற்றுவதன் மூலம் மேற்கொண்ட வெளிநாட்டு முதலீடுகளின் மொத்தப் பெறுமதி. ஆயின், அத்தகைய வெளிநாட்டு முதலீடுகளின் விற்பனை வரும்படிகளை இலங்கைக்கு மீண்டும் கொண்டுவந்தமைக்கான ஆவணச் சான்றுகளை குடியகல்பவர் சமர்ப்பிப்பாராயின் அத்தகைய முதலீட்டின் பெறுமதி தகவுடைய புலம்பெயர் கொடுப்பனவிலிருந்து கழிக்கப்படலாகாது.

5.1.2. கீழே 8.1ஆம் பந்தியில் குறித்துரைக்கப்பட்டவாறு "பெற்றோர் புலம்பெயர் செய்திட்டமொன்றின்" கீழ் குடியகல்பவராக வரவுள்ளவரால் மேற்கொள்ளப்படும் கொடுப்பனவு

5.1.3. 18 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய மற்றும் நிரந்தர வதிவாளருக்கு வழிவகுக்கும் தற்காலிக வதிவு விசாவனைக் கொண்டுள்ள தனிப்பட்ட இலங்கையர்களினால் 8.2ஆம் பந்தியின் கீழ் கோரப்பட்ட நிதிகள்

6. குடியகல்பவரின் கொடுக்கல்வாங்கல் ரூபாக் கணக்குகள் மற்றும் குடியகல்பவரின் ரூபாக் கணக்குகளை திறத்தலும் பேணுதலும்

6.1. சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட பணிப்புரைகளுக்கமைய சேமிப்புக் கணக்குகள் அல்லது நடைமுறைக் கணக்கு வடிவத்தில் ஏதேனும் வழங்கப்பட்ட காலப்பகுதியில் குடியகல்பவரின் கொடுக்கல்வாங்கல் ரூபாக் கணக்கு ஒன்றினை மட்டும் திறந்து பேணுவதற்கு பின்வரும் ஆட்கள் தகவுடையவர் களாவர்.

அ. குடியகல்வேர்.

ஆ. 18 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய மற்றும் வேறொரு நாட்டில் நிரந்தர வதிவுக்கு வழிவகுக்கும் தற்காலிக வதிவு விசாவின் கீழ் புறப்பட்டுச்செல்வதற்கு உட்கருதுகின்ற தனிப்பட்ட இலங்கையர்கள்.

இ. பெற்றோர் புலம்பெயர் செய்திட்டங்களின் கீழ் புலம்பெயர்ந்தவராக வரவுள்ள தனிப்பட்ட இலங்கையர்கள்.

ஈ. இறந்த ஆட்களின் மரணச்சொத்தின் நிருவாகம் பூர்த்தி செய்யப்படும்வரை. இறந்த தகவுடைய ஆளொருவரின் மரணச்சொத்தின் நிருவாகிகள் அல்லது நிறைவேற்றுநர்கள் அல்லது ஏதேனும் அதனையொத்த அதிகாரத்தில் உள்ளோர்.

உ. சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் வெளியிடப்பட்ட இலங்கைக்கு வெளியே வதிபவரினால் இலங்கையில் முதலீடு மீதான ஒழுங்குவிதிகளில் குறித்துரைக்கப்பட்டவாறு மூலதன வரும்படிகளையும் முதலீடுகளின் வருமானத்தினையும் திருப்பியனுப்பும் நோக்கத்திற்காக பராயமடையாதவர்கள் உள்ளடங்கலாக இலங்கையில் அல்லது இலங்கைக்கு வெளியில் தேசத்தவரல்லாத வதிபவர்.

ஊ. இவ்வொழுங்குவிதிகளின் நோக்கத்திற்காக காலத்திற்கு காலம் மத்திய வங்கியினால் அதிகாரமளிக்கப்படக்கூடிய எவரேனும் வேறு ஆள் அல்லது ஆட்களின் வகை.

6.2. சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட பணிப்புரைகளுக்கமைய சேமிப்புக் கணக்குகள் அல்லது நடைமுறைக் கணக்குகள் அல்லது தவணை வைப்புக்கள் வடிவத்தில் குடியகல்பவரின் ரூபாக் கணக்கினைத் திறந்து பேணுவதற்கு பின்வரும் ஆட்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அ. குடியகல்வோர்.

ஆ. இறந்த ஆட்களின் மரணச்சொத்தின் நிருவாகம் பூர்த்தி செய்யப்படும்வரை, இறந்த தகவுடைய ஆளொருவரின் மரணச்சொத்தின் நிருவாகிகள் அல்லது நிறைவேற்றநர்கள் அல்லது ஏதேனும் அதனையொத்த அதிகாரி.

இ. சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் வெளியிடப்பட்ட இலங்கைக்கு வெளியே வதிபவரினால் இலங்கையில் முதலீடு மீதான ஒழுங்குவிதிகளின் 3ஆம் பந்தியில் குறித்துரைக்கப்பட்டவாறு மூலதன வரும்படிகளையும் முதலீடுகளின் வருமானத்தினையும் திருப்பியனுப்புவதற்கு அனுமதிக்கப்பட்ட பராயமடையாதவர்கள் உள்ளடங்கலாக இலங்கையில் அல்லது இலங்கைக்கு வெளியில் தேசத்தவரல்லாத வதிபவர்.

ஈ. இவ்வொழுங்குவிதிகளின் நோக்கத்திற்காக காலத்திற்கு காலம் மத்திய வங்கியினால் அதிகாரமளிக்கப்படக்கூடிய எவரேனும் வேறு ஆள் அல்லது ஆட்களின் வகை.

7. குடியகல்பவரின் ரூபாக் கணக்குகளில் வைத்திருக்கப்பட்ட நிதிகளிலிருந்து குடியகல்பவரினால் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள்

7.1. குடியகல்பவர்கள், சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் அத்தகைய குடியகல்பவரின் நடப்பு வருமானம் உள்ளடங்கலாக குடியகல்பவரின் ரூபாக் கணக்குகளில் வைத்திருக்கப்பட்ட நிதிகளிலிருந்து இலங்கைக்கு வெளியே வதிபவர்களினால் இலங்கையில் முதலீடு மீதான வெளிநாட்டுச் செலாவணி ஒழுங்குவிதிகளின் கீழ் அனுமதிக்கப்பட்ட முதலீடுகளை, மேற்கொள்ளலாம்.

7.2. அத்தகைய முதலீடுகளின் வருமானம் மற்றும் மூலதன வரும்படிகள் அனைத்தும் முதலீடு மேற்கொள்ளப்பட்டிருந்த குடியகல்பவரின் எந்த ரூபாக் கணக்கின் ஊடாக முதலீடு மேற்கொள்ளப்பட்டதோ அந்த கணக்கிற்கு வரவுவைக்கப்படுதல் வேண்டும்.

8. குடியகல்பவராக வரவுள்ளவர்களின் நிதிய மாற்றல்கள்

- 8.1. "பெற்றோர் புலம்பெயர் செய்திட்ட" நிகழ்வின் போது, பெற்றோர்கள். சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட பணிப்புரைகளுக்கமைய அவர்களினால் திறக்கப்பட்ட குடியகல்பவரின் கொடுக்கல்வாங்கல் ரூபாக் கணக்கினூடாக விசா கொடுப்பனவுகளுக்காக வெளிநாட்டு அதிகாரிகளுக்கு நிதிகளை பணவனுப்பல்செய்யலாம்.
- 8.2. இலங்கையில் அல்லது இலங்கைக்கு வெளியே வதிகின்ற மற்றும் ஏனைய நாடுகளில் நிரந்தர வதிவிட விசாவிற்கு வழிவகுக்கும் தற்காலிக வதிவிட விசாவினைக் கொண்டுள்ள 18 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய தனிப்பட்ட இலங்கையர், வெளிநாட்டில் ஆரம்பக் குடியேற்றம் தொடர்பான செலவுகளின் நோக்கத்திற்காக சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட பணிப்புரைகளுக்கமைய அத்தகைய தனிப்பட்டவர்களினால் திறக்கப்பட்ட குடியகல்பவரின் கொடுக்கல்வாங்கல் ரூபாக் கணக்கொன்றினூடாக உயர்ந்தபட்சமாக ஐ.அ.டொ. 30,000 அல்லது ஏதேனும் வேறு பெயர் குறிக்கப்பட்ட நாணயத்தில் அதற்குச் சமமான தொகையைக் கோரலாம். இந்நிதிகள் இலங்கையை விட்டுச்செல்லும் வேளையில் மாத்திரம் அல்லது இலங்கையிலிருந்து புறப்பட்டுச்சென்ற தினத்திலிருந்து மூன்று (3) மாதங்கள் முடிவடைவதற்கு முன்னர் கோரப்படுதல் வேண்டும்.

9. ஏனைய நியதிகளும் நிபந்தனைகளும்

- 9.1. நிரந்தர வதிவிட நுழைவு அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொண்டுள்ள நாட்டில் நிரந்தரமாகக் குடியேறும் நோக்கத்திற்காக இலங்கையை விட்டுச் செல்லுவதற்கு எதிர்பார்த்திருக்கும் குடியகல்பவரொருவர் எந்த அதிகாரமளிக்கப்பட்ட வணிகர்களுடன் தான் கணக்குகளைப் பேணுகின்றாரோ அந்த அதிகாரமளிக்கப்பட்ட வணிகர்களுக்கு வதிவிட மாற்றத்தை அறிவித்தல் வேண்டும்.
- 9.2. இவ்வொழுங்குவிதிகளின் செயலுறும் திகதிக்கு முன்னர், நிரந்தர வதிவிட அந்தஸ்தை அறிவிப்பதற்குத் தவறியுள்ள தனிப்பட்ட குடியகல்பவர் உடனடியாக நடைமுறைக்குவரும் விதத்தில் எந்த அதிகாரமளிக்கப்பட்ட வணிகர்களுடன் தான் கணக்குகளைப் பேணுகின்றாரோ அந்த அதிகாரமளிக்கப்பட்ட வணிகர்களுக்கு அறிவித்தல் வேண்டும்.
- 9.3. அத்தகைய தகவல்கள் கிடைக்கப்பெற்றதன் மீது, அதிகாரமளிக்கப்பட்ட வணிகர்கள் அத்தகைய தனிப்பட்டவரின் இலங்கை ரூபாக் கணக்குகளை குடியகல்பவரின் ரூபாக் கணக்குகளாக மீளப்பெயர்குறித்தல் வேண்டும்.

10. கணக்குகளின் மீளப்பெயர் குறித்தல்

- 10.1. ஏலவேயுள்ள எல்லா மூலதனக் கொடுக்கல்வாங்கல்கள் ரூபாக் கணக்குகளும், சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட பணிப்புரைகளுக்குட்பட்டு, இவ்வொழுங்குவிதிகளின் திகதியிலிருந்து மூன்று (3) மாதங்களினுள் மீளப்பெயர் குறிக்கப்பட்டு குடியகல்பவரின் கொடுக்கல்வாங்கல்கள் ரூபாக் கணக்குகளாக தொழிற்படுத்தப்படுதல் வேண்டும்.
- 10.2. குடியகல்பவர்களினால் வைத்திருக்கப்பட்ட ஏலவேயுள்ள எல்லா குடியகல்வோரின் அனுப்பத்தக்க வருமானக் கணக்குகளும் வதிவற்ற ரூபாக் கணக்குகளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட பணிப்புரைகளுக்குட்பட்டு, இவ்வொழுங்குவிதிகளின் திகதியிலிருந்து மூன்று (3) மாதங்களினுள் மீளப்பெயர் குறிக்கப்பட்டு குடியகல்பவரின் ரூபாக் கணக்குகளாக தொழிற்படுத்தப்படுதல் வேண்டும்.

11. குடியகல்பவர்கள் நிதி மாற்றல் பற்றிய தகவல்களை அறிக்கையிடுதல்

அதிகாரமளிக்கப்பட்ட வணிகர்கள் இவ்வொழுங்குவிதிகளின் கீழ் செயலுறுத்தப்படும் கொடுக்கல்வாங்கல்கள் மற்றும் மாற்றல்கள் பற்றிய விபரங்களை இதுதொடர்பில் மத்திய வங்கியினால் விடுக்கப்பட்ட பணிப்புரைகளினால் குறித்துரைக்கப்படக்கூடியவாறு. வெளிநாட்டுச் செலாவணித் திணைக்களத்தின் தலைவருக்கு சமர்ப்பித்தல் வேண்டும்.

12. பொதுவான இணங்குவித்தல் தேவைப்பாடு

இவ்வொழுங்குவிதிகளின் நோக்கங்களுக்காக,

- 12.1. கொடுக்கல்வாங்கல்களில் அல்லது மாற்றல்களில் ஈடுபடும் அதிகாரமளிக்கப்பட்ட வணிகர்கள் உள்ளடங்கலாக ஒவ்வொரு ஆளும் இச்சட்டத்தின் ஏற்பாடுகள். ஒழுங்குவிதிகள், அதன்கீழ் வழங்கப்படும் கட்டளைகள் மற்றும் பணிப்புரைகள் மற்றும் இலங்கையில் வேறு ஏற்புடைய சட்டங்களுடன் இணங்கியொழுதுதல் வேண்டும்.
- 12.2. இவ்வொழுங்குவிதிகளின் கீழ் செயலுறுத்தப்படும் கொடுக்கல்வாங்கல்கள் அல்லது மாற்றல்கள் ஊடாக அதிகாரமளிக்கப்பட்ட வணிகர்கள் அத்தகைய கொடுக்கல்வாங்கல்கள் அல்லது மாற்றங்களின் நல்லெண்ணத்தைத் தாபித்தல் வேண்டும்.
- 12.3. சட்டத்தின் ஏற்பாடுகள், ஒழுங்குவிதிகள், அதன்கீழ் வழங்கப்படும் கட்டளைகள் மற்றும் பணிப்புரைகளுக்கு இணங்கியொழுதுத் தவறுகின்ற அதிகாரமளிக்கப்பட்ட வணிகர் அல்லது அதிகாரமளிக்கப்பட்ட வணிகரொருவராக இல்லாதிருக்கின்ற வேறு எவரேனும் ஆள் தொடர்பாக, சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் தேவையெனக் கருதக்கூடிய அத்தகைய நடவடிக்கையை மத்திய வங்கி எடுக்கலாம்.

13. வரைவிலக்கணங்கள்

- 13.1. "சட்டம்" என்பது, 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, வெளிநாட்டுச் செலாவணிச் சட்டம் என்று பொருளாகும்;
- 13.2. "அதிகாரமளிக்கப்பட்ட வணிகர்" என்பது, திருத்தப்பட்டவாறான 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் கீழ் உரிமமளிக்கப்பட்ட மற்றும் இச்சட்டத்தின் 4 ஆம் பிரிவின் கீழ் அதிகாரமளிக்கப்பட்ட வணிகராக 4 அதிகாரமளிக்கப்பட்ட வங்கியொன்றைக் குறிக்கும்;
- 13.3. "மூலதனக் கொடுக்கல்வாங்கல்" என்பது, இச்சட்டத்தின் அர்த்தத்திற்குள் நடப்புப் கொடுக்கல்வாங்கலொன்றாக அமையாத கொடுக்கல்வாங்கலொன்றாக பொருளையுடையதாதல் வேண்டும்;
- 13.4. "மத்திய வங்கி" என்பது, 2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, இலங்கை மத்திய வங்கிச் சட்டத்திலுள்ளவாறான அதே பொருளையுடையதாதல் வேண்டும்;
- 13.5. "பெயர்குறிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயங்கள்" என்பது 2024.06.15 ஆம் திகதியிடப்பட்ட 2024ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க வங்கித்தொழில் (கரைகடந்த வங்கித்தொழில்) கட்டளை ஏதேனும் அதனைத்தொடர்ந்த கட்டளைகளில் அல்லது அதற்கான திருத்தங்களில் குறித்துரைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு நாணயங்கள் என்று பொருளையுடையதாதல் வேண்டும்;
- 13.6. "கிட்டிய குடும்பவறுப்பினர்கள்" என்பது, குடியகல்பவரின் பெற்றோர், பாட்டன் பாட்டி, உடன்பிறந்தோர் மற்றும் வாழ்க்கைத்துணை மற்றும் பிள்ளைகள் என்று பொருளாகும்;
- 13.7. "உரிமமளிக்கப்பட்ட வர்த்தக வங்கி" என்பது, திருத்தப்பட்டவாறான 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்திலுள்ளவாறான உரிமமளிக்கப்பட்ட வர்த்தக வங்கி அல்லது உரிமமளிக்கப்பட்ட சிறப்பியல்புவாய்ந்த வங்கியொன்றை பொருளையுடையதாதல் வேண்டும்;
- 13.8. "பெற்றோர் புலம்பெயர் செயற்திட்டம்" என்பது, ஒரு வெளிநாட்டில் நிரந்தர வதிவந்தஸ்தை அல்லது பிரசுவுரிமையைப் பெற்றுள்ள ஆளொருவரின் பெற்றோர் அத்தகைய வெளிநாட்டில் நிரந்தர வதிவிட அந்தஸ்தைப் பெறுவதற்கு அந்நாட்டினால் தொழிற்படுத்தப்பட்டவொரு செயற்திட்டம் என்று பொருளாகும்.

EOG 06-0247